

இறுதி கணக்குகள்
மாதிரி வினாத்தாள்-3
11th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

I.அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

Time : 01:05:00 Hrs

Total Marks : 50

பகுதி-அ

9 x 1 = 9

- 1) வியாபாரக் கணக்கு தயாரிப்பதன் மூலம் காண்பது
(a) மொத்த இலாபம் அல்லது நட்டம் (b) நிகர இலாபம் அல்லது நட்டம் (c) நிதி நிலை
- 2) கூலி என்பது உதாரணமாக இருப்பது
(a) முதலினச் செலவிற்கு (b) மறைமுகச் செலவிற்கு (c) நேரடிச் செலவிற்கு
- 3) தொடக்கச் சரக்கிருப்பு
(a) வியாபாரக் கணக்கில் பற்று செய்யப்படும் (b) வியாபாரக் கணக்கில் வரவு செய்யப்படும்
(c) இலாப நட்டக் கணக்கில் வரவு செய்யப்படும்
- 4) இருப்புநிலையக் குறிப்பு என்பது ஒரு
(a) அறிக்கை (b) கணக்கு (c) பேரேடு
- 5) நிலைச் சொத்துக்கள்கொண்டது
(a) குறுகிய வாழ்நாள் (b) நீண்ட வாழ்நாள் (c) வாழ்நாள் இன்மை
- 6) கையிருப்பு ரொக்கம் உதாரணமாக இருப்பது
(a) நடப்புச் சொத்துக்கு (b) நிலைச் சொத்துக்கு (c) நடப்புப் பொறுப்புக்கு
- 7) முதல் என்பது ஒரு
(a) வருவாய் (b) சொத்து (c) பொறுப்பு
- 8) எடுப்பு கழிக்கப்பட்ட வேண்டியது
(a) நிகர இலாபத்திலிருந்து (b) முதலிலிருந்து (c) மொத்த இலாபத்திலிருந்து
- 9) நடப்புக் பொறுப்புகள் இருப்பு நிலைக் குறிப்பில்
(a) இடம் பெறாது (b) பொறுப்புகள் பக்கத்தில் பதிய வேண்டும் (c) சொத்துக்கள் பக்கத்தில் பதிய வேண்டும்

பகுதி-ஆ

5 x 2 = 10

- 10) வியாபாரக் கணக்கு என்றால் என்ன?
- 11) நடப்புச் சொத்து என்பது பற்றி நீவிர் அறிவது யாது?
- 12) வியாபாரக் கணக்கின் தேவையை விளக்குக
- 13) இலாப நட்டக் கணக்கின் நன்மைகள் யாவை?
- 14) நேரடி மற்றும் மறைமுகச் செலவுகள் யாவை?

பகுதி-இ

2 x 3 = 6

- 15) சொத்துக்கள் என்றால் என்ன? உரிய எடுத்துக்காட்டுகளுடன் சொத்துக்களை வகைப்படுத்துக
- 16) பொறுப்புகள் என்றால் என்ன? உரிய எடுத்துக்காட்டுகளுடன் பொறுப்புகளை வகைப்படுத்துக.

பகுதி-ஈ

5 x 5 = 25

- 17) திரு உமா சங்கரின் இருப்பபாய்வு 31 மார்ச் 2003 ல் பின்வருமாறு காண்பிக்கப்படுகின்றது இறுதிக் கணக்குகளைத் தயாரிக்க

பற்று இருப்பு	ரூ	வரவு	ரூ
கொள்முதல்	70,000	முதல் கணக்கு	56,000
விற்பனைத் திருப்பம்	5,000	விற்பனை	1,50,000
தொடக்கச் சரக்கிருப்பு	20,000	கொள்முதல் திருப்பம்	4,000
தள்ளுபடி கொடுத்தது	2,000	தள்ளுபடி பெற்றது	1,000
வங்கிக் கட்டணம்	500	கடனீந்தோர்	30,000
சம்பளம்	4500		
கூலி	5000		
உள் ஏற்றுச் செல் செலவு	4000		
வெளி ஏற்றுச் செல் செலவு	1000		
வாடகை மற்றும் வரி	5000		
ரொக்க கையிருப்பு	1000		
பொறியும் பொறித் தொகுதியும்	50,000		
பற்பல கடனாளிகள்	60,000		
வங்கியிருப்பு	7000		
விளம்பரம்	6000		
	2,41,000		2,41,000

31 மார்ச் 2000 அன்று மதிப்பிடப்பட்ட இறுதிச் சரக்கிருப்பு ரூ 30,000

18) 31.12.2003ல் முடியும் ஆண்டிற்கான திரு.கண்ணன் அவர்களின் பின்வரும் இருப்புகளைக் கொண்டு இலாப, நட்டக் கணக்கினைத் தயாரிக்கவும்.

அலுவலக வாடகை ரூ.30,000 சம்பளம் ரூ.80,000
 அச்ச செலவுகள் ரூ. 2,000 எழுதுபொருள்கள் ரூ.3,000
 வரி மற்றும் காப்பீடு ரூ.4,000 தள்ளுபடி அளித்தது ரூ.6,000
 விளம்பரம் ரூ.36,000 பயணச் செலவுகள் ரூ.26,000
 வியாபாரக் கணக்கிலிருந்து மாற்றப்பட வேண்டிய மொத்த இலாபம் ரூ.2,50,000

19) 2002 மார்ச் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய திரு.சிவசுப்பிரமணியன் அவர்களின் ஏடுகளிலிருந்து வியாபார மற்றும் இலாப நட்டக் கணக்கினைத் தயாரிக்கவும்.

சரக்கிருப்பு (31.3.2001) 15,000 வெளி ஏற்றிச் செல் செலவு 4,000
 கொள்முதல் 1,65,000 கூலி 30,000
 கொள்முதல் திருப்பம் 10,000 விற்பனைத் திருப்பம் 5,000
 அஞ்சல் செலவு 3,000 சம்பளம் 20,000
 தள்ளுபடி பெற்றது 5,000 எழுதுபொருள்கள் 2,000
 வாராக்கடன் 1,000 வட்டி 8,000
 விற்பனை 3,00,000 காப்பீடு 4,000
 சரக்கிருப்பு (31.3.2002) 80,000

20) திரு.ஜான் அவர்களின் பின்வரும் இருப்பாய்வினைக் கொண்டு 31.12.2002ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கான வியாபார மற்றும் இலாப நட்டக் கணக்கினைத் தயாரிக்கவும்.

விவரம்	ரூ	விவரம்	ரூ
கொள்முதல்	5,40,000	விற்பனை	10,40,000
சம்பளம் மற்றும் கூலி	3,50,000	வெளித் திருப்பம்	12,000
அலுவலகச் செலவுகள்	4,000	தள்ளுபடி பெற்றது	6,000
வியாபாரச் செலவுகள்	8,000	வட்டி பெற்றது	3,000
தொழிற்சாலை செலவுகள்	11,000	முதல்	1,78,000
உள் ஏற்றிச்செல் செலவு	8,000		
உள் திருப்பம்	12,000		
தள்ளுபடி அளித்தது	4,000		
கழிவு	2,000		
சரக்கிருப்பு	60,000		
வருமான வரி	40,000		
கையிருப்பு ரொக்கம்	2,00,000		
	12,39,000		12,39,000

இறுதிச் சரக்கிருப்பு ரூ.1,35,000 என கணக்கிடப்பட்டுள்ளது.

21) கீழ்காணும் ராம் & சன்ஸ் நிறுவனத்தின் இருப்பாய்விலிருந்து 2002, மார்ச் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபார, இலாப, நட்டக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயாரிக்க.

விவரம்	பற்று ரூ.	வரவு ரூ.
தொடக்கச் சரக்கிருப்பு	5,000	
கொள்முதல்	16,750	
தள்ளுபடி அளித்தது	1,300	
கூலி	6,500	
விற்பனை		30,000
சம்பளம்	2,000	
போக்குவரத்துச் செலவுகள்	400	
கழிவு	425	
உள்தூக்குக் கூலி	275	
நிர்வாகச் செலவுகள்	105	
வியாபாரச் செலவுகள்	600	
வட்டி	250	
கட்டடம்	5,000	
அறைகலன்	200	
கடனாளிகள்	4,250	
கடனீந்தோர்		2,100
முதல்		13,000
ரொக்கம்	2,045	
	45,100	45,100

31 மார்ச் 2002க்கான சரக்கிருப்பு ரூ.6,000
